

Arima Nōkku



7:3 அக்டோபர் 2013

# அரிமா நோக்கு

ரூ.30

ISSN 2320-4842

ஆசிரியர்: ஈரோடு தமிழன்பன்

மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, வரலாறு, மெய்யியல், அறிவியல்சார் பன்னாட்டுக் காலாண்டிதழ்  
International Quarterly on Language, Literature, Art, Culture, History, Philosophy and Science

நட்சமே சொசைசி	
- வ. ஜெயதேவன்	03
செவியறிவுறுத்தலும் செய்தியறிவித்தலும்	
- சொ. மனாதேவன்	05
ஒப்புரவறிதல்: வள்ளுவரும் செனகாவும்	
- ப. மருதநாயகம்	10
நடனம்: சதிர் பரத நாட்டியமான சரித்திரம்	
- சா. கந்தசாமி	24
நகரத்தார் வாழ்வியலும் மொழியும்	
- அரு. அபிராமி	30
பொருநராற்றுப்படை கூட்டும் கரிகாலனும் காவிரியும்	
- ச. சீனிவாசன்	33
தொல்காப்பியத்தில் போர்நெறிகள்	
- ச. பிரதீபா	37
தமிழ்ச் செம்மொழி வரலாறு	
- ஜெ. முத்துச்செல்வன்	39
பழந்தமிழ் இலக்கியத்தில் வளர்ப்பு	ஆடு
- பா. மதுகேசவரன்	49
The Pleasure of Books	
- W. L. Phelps	50
அகநோக்கும் மொழியும்	
- க. தீனதயாளன்	52
Erode Tamilanban's Ghazal Crescents	
- K. S. Subramanian	61

இன்றைக்கிருப்போரை நாளைக்கிருப்பார் என்று எண்ணவோ திடமில்லை, என்கிற தமிழ்ச் செய்யுள் வரிகளின் செய்தி மனிதர்கள் வாழ்வுக்கு மட்டுமே உரியதென்று கருதிவிடமுடியாது; மனிதர்களை ஆட்டிப் படைக்கும் பணத்திற்கும் உரியதுதான்.

இந்தியப் பொருளாதாரத்தின் தாராளமயத்தொடர்பான சீர்திருத்தங்கள் 1991 ஆம் ஆண்டில் தொடங்கியது. இராசீவ் காந்தி இந்தியத் தலைமையமைச்சராக இருந்த காலத்தில் சில சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தார். புதிய பொருளாதாரக் கொள்கை என்னும் பெயரோடு தொழில்முதலீடு, தனியார்துறை ஊக்குவிப்பு, வரிச் சீர்திருத்தம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் என்று என்னென்னவோ முகம் காட்டின.

கடந்த 2009இல் ஏறத்தாழ அமெரிக்க மக்கள்தொகைக்கு நிகரான எண்ணிக்கையுள்ள இந்திய மக்கள் படுவறுமை என்னும் கொடுமையிலிருந்து விடுபட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால் போகப்போகப் பொருளாதாரவளர்ச்சிப் புள்ளிவிவரங்கள் இந்தியமக்களில் கோடிக்கணக்கானபேரின் காய்ந்தவயிற்றுக்குக் கஞ்சி கொண்டுவரவில்லை; கூரைக்குக் கொஞ்சம் ஓவையோ ஓடோ கொண்டுவரவில்லை.

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியர்கள் சிலருக்கு இடம்பிடித்துக் கொடுத்த நம் பொருளாதாரக் கொள்கையும் நடைமுறைகளும் இப்படிப்பட்ட வஞ்சகத் தன்மை உள்ளனவாக இருப்பதை அறியாமலே நம் மூவண்ணக்கொடி ஒவ்வோ ராண்டும் ஆகத்து 15களில் பறந்தது; பறக்கிறது.

இப்போது நம்பணத்தின் மதிப்பு தானும் வீழ்ந்து, இந்தியாவின் மதிப்பையும் வீழ்த்தியுள்ளது. கடந்த திங்கள் உள்நாட்டுப் பணம் 12 விழுக்காடு வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்திய உருபாய் அமெரிக்க டாலருக்கு முன் முதல்முறையாக நம் பணத்தில் 62 உருபாயென்று படுபாதாளத்தில் காப்பாற்றுவாரின்றிக் கவிழ்ந்தது. நம் தேவைக்கு இறக்குமதி செய்யும்போதுகூட (ஏறத்தாழ 80 விழுக்காடு) நாம் டாலரிட்தான் விலைகொடுக்கிறோம். நம்நாட்டு உற்பத்தி விலைகளையும் டாலரில் முடிவு செய்து பிறகு உருபாய்க்கு மாற்றும்நிலை-அயல் மொழியில் சிந்தித்துத் தாய் மொழியில் பேசும்நிலை போல. விடுதலை அடைந்த நாட்டுக்கு உரிய அடையாளமா இது?

இந்திய அரசு இந்நிலையில் டாலர்கள் தாராளமாகக் கிடைப்பதற்கும் அதே நேரத்தில் அதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்வது தொடங்கிப் பணமதிப்பு வீழ்ச்சியைத் தடுக்கும் நடவடிக்கைகள் பலவற்றை எடுக்க முடிவு செய்திருக்கிறது.

தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவற்றுக்கு இறக்குமதிவரி கூட்டப்பட்டுள்ளது. தேவைகளைக் குறைத்துக் கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவைக் குறைக்கவும் அரசு முற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்றாகத் தங்கத்தின் இறக்குமதி குறையும்போது நான்கு இலட்சம் கோடி டாலரும், பெட்ரோலியத்தின் இறக்குமதி குறையும்போது ஒன்றரை இலட்சம் கோடி டாலரும் மீதமாகும் என்று இந்திய அரசு கருதுகிறது. ஆனால் என்னதான் விலையை ஏற்றினாலும், 'எனக்குத் தேவை யில்லை நீ தங்கமே! தங்கம்' என்று அதனை விலக்கிவிடமுடியாது. தங்கத்தின் வடிவத்தில்தாம் எல்லாமதிப்புகளும்!

தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுத்துறை நிதி நிறுவனங்கள், நான்கு இலட்சம் கோடி டாலர் அளவுக்கு அரசுப்பங்குள்ள கடனீட்டுப் பத்திரங்களை எழுப்பமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மூலதனம் தனியாரிடமிருந்தோ நிறுவனங்களிடமிருந்தோ பெருக்கெடுத்து வெளியே பாய்வது கட்டுப்படுத்தப்படும். கடப்பாறையை விழுங்கிய மைய அரசுக்குக் கசாயம் தேடுகிறது. பணவீழ்ச்சிக்கு எதிராக

இப்படியெல்லாம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் நெருக்கடியிலிருந்து நாடு மீளுமா? எப்போது? எப்படி? எந்த அளவு? என்னும் வினாக்கள் பொருளாதார வல்லுநர்களின் கவலை நிரம்பிய சிந்தனைத்தளத்தில் எழுகின்றன. எந்த வினாவும் இப்படி எழுப்பத்தெரியாத கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து வறுமை, பசி, பட்டினி, நோய், மரணம் என்னும் மாளாத் துயரங்களிலிருந்து தப்பிக்க வழியின்றித் தவிக்கின்றனர்.

பணவீழ்ச்சி என்ற பொருளாதார வார்த்தை வார்ப்படத்தைப் பற்றி ஒன்றும் அறியாத மனிதவீழ்ச்சியை எதனால் தடுக்கமுடியும்? ❀

ஆசிரியர்

ஈரோடு தமிழன்பன்

கிணையாசிரியர்

(மதிப்புறு நிலை)

வ. ஜெயதேவன்

ஆசிரியர் குழு

சிலம்பொலி சு. செல்வப்பன்

கா. செல்வப்பன்

இரா. இளவரசு

நா. கணேசன் (அமெரிக்கா)

நா. சுப்பிரமணியன் (கனடா)

பொன். செல்வகணபதி

நா. முத்துக்குமார்

சீதாசைகி (சிங்கப்பூர்)

மு. பரமசிவம் (மலேசியா)

பத்மாவதி விவேகானந்தன்

இரா. பிரேமா

பா. இரவிக்குமார்

மருதூர் அரங்கராசன்

பெ. இலக்குமிநாராயணன்

எஸ். ஏ. சங்கரநாராயணன்

அறிவுரைக் குழு

இந்தியாவிலும் அயல் நாடுகளிலும்

உள்ள தமிழியல் அறிஞர்கள்,

பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்

மற்றும் படைப்பாளிகள்

புதிப்பாளர்

இரா. பன்னிருகைவடிவேலன்

## கட்டண விவரம்

வாழ்நாள் கட்டணம் ரூ. 3000/- US \$ 150

புரவலர் கட்டணம் ரூ. 5000/- US \$ 200

நிறுவனம் சார் உறுப்பினர் (Institutional Membership)

ரூ. 10,000/- US \$ 500

- நிறுவனம்சார் உறுப்பினர்களுக்கு அவர்களுடைய வாழ்நாள் முழுதும் அரிமா நோக்கு இதழ் அனுப்பப்படும்; நோக்கு வெளியிடும் ஒவ்வொரு நூலுக்கும் 50% சிறப்புக் கழிவும் உண்டு.
- புரவலர்களுக்கு அவர்களுடைய வாழ்நாள் முழுதும் அரிமா நோக்கு இதழ் அனுப்பப்படும்; நோக்கு வெளியிடும் ஒவ்வொரு நூலுக்கும் 40% சிறப்புக் கழிவும் அளிக்கப்படும்.
- வாழ்நாள் உறுப்பினர்களுக்கு அவர்களுடைய வாழ்நாள் முழுதும் அரிமா நோக்கு இதழ் அனுப்பப்படும்; நோக்கு வெளியிடும் ஒவ்வொரு நூலுக்கும் 30% சிறப்புக் கழிவும் அளிக்கப்படும்.

### விளம்பரக் கட்டணம்

பின்னடை (பல வண்ணங்கள்) ரூ. 15,000

உள்ளடை (பல வண்ணங்கள்) ரூ. 10,000

முழுப்பக்கம் (கருமை & வெண்மை) ரூ. 3,000

அரைப்பக்கம் (கருமை & வெண்மை) ரூ. 1,500

தொடர்ந்து ஓராண்டு (நான்கு இதழ்களுக்கு) அளிக்கப்படும் விளம்பரங்களுக்கும் 10% சிறப்புக் கழிவு உண்டு. முன்பணம் செலுத்தி முகமை பெற விழையும் முகவர்களும் இவ்விதழில் விளம்பரம் செய்ய விழையும் வாணிகம் மற்றும் விளம்பர முகமை நிறுவனத்தாரும் தொடர்பு கொள்ளலாம்.

கட்டணம் செலுத்த:

DD in favour of 'Nokku' payable at Chennai

Indian Overseas Bank (IFSC Code: IOBA0001681)

S.B. A/c No. 168101000006423

## அரிமா நோக்கு

4/1083 நேரு நகர், 2ஆவது முதன்மைச் சாலை

கொட்டிவாக்கம், சென்னை 600 096

வலைத்தளம்: www.arimaanokku.com

மின் அஞ்சல்: arimaanokku@hotmail.com செல்: 9380626448